

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை மின்சா சபை ஊழியர் சேமலாப நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூற்று விபரமான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் மற்றும் பொழிப்பாக்கிய பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1321/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் 23(iii) ஆம் பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் பந்தி 1.5 இல் குறிப்பிடப்பட்ட விடயங்களைத் தவிர, 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதியத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சலை உண்மையாகவும் நியாயமாகவும் காட்டும் வகையில் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் பந்தி 1.5 இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீது என்னுடைய அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகவுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையில் கணக்குகளை வைத்திருத்தல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்குரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, நிருவாகத்துடன் தொடர்புபட்ட தரப்பினர்களினால் வகிக்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக தாக்கம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதற்காக நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாக மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிதியம் தொடர்ந்தியங்குவது தொடர்பான அடிப்படையினை ஈடுபடுத்தும் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது முடிவுரைகளானது கணக்காய்வாளரின் அறிக்கைத் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளின் மீதான

அடிப்படையிலானதாகும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கல்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமுல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்குடன் இணங்காமை (LKAS/SLFRS)

உரிய கணக்கீட்டு நியமங்களுக்கான தொடர்புகளுடன் இணங்காமை

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரைகள்

(அ) நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பித்தல் மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (LKAS 01) 15 ஆம் பந்தியின் பிரகாரம் நிதி அறிக்கையிடலிற்கான எண்ணக்கரு கட்டமைப்பு பிரகாரம், அறிக்கையிடல் பதிவுக்கு உட்படுத்தப்பட்ட சகல செலவினங்கள் மற்றும் சொத்துக்களும் அனுமதிக்கப்பட்டு அறிக்கையிடல் நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், மீளாய்வாண்டிற்கான சேமலாப நிதியத்திற்கு நேரடியாக உட்படுத்தப்பட்டிருந்த ரூபா 56.17 மில்லியன் தொகையான செயற்பாட்டுச் செலவினம் மற்றும் ரூபா 6.88 மில்லியன் தொகையான அலுவலக உபகரணங்கள், தளபாம் மற்றும் பொருத்திகள், கணனி தொடர்புபட்ட IT உபகரணங்கள்

சபையனது தற்போது மறுசீரமைப்பு நடைமுறை செயற்பாட்டில் உள்ளதுடன் இந்த விடயம் ஊழியர் சேமலாப நிதியமானது 2024 இன் 36 ஆம் இலக்க திருத்தப்பட்ட இலங்கை மின்சாரசபை அதிகாரச் சட்டத்தின் கீழ் புறம்பான நிறுவனமாக பேணப்பட வேண்டியுள்ளமையால் சொல்லப்பட்ட மீளமைப்பு நடைமுறை பூர்த்தியாக்கப்பட வேண்டியிருப்பின் தீர்வு காணப்படும்.

இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

உள்ளடங்கிய நிலையான சொத்துக்கள் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை

(ஆ) இலங்கை மத்திய வங்கி வைப்பு முறைமையில் நிதியத்தின் பெயரின் கீழ் வந்திருக்காத முதலீடுகள் தொடர்பில் பிணைமுறிகளிற்கு பெறவேண்டியிருந்த ரூபா 2,772.76 மில்லியன் தவறவிடப்பட்ட வட்டி உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மொத்த பெற வேண்டியவைகளில் இருந்த என்ரஸ் செக்குரீஸ்மீஸ் PLC இல் செய்யப்பட்ட முதலீட்டின் அறவீட்டுத் தன்மை ஐயத்திற்கிடமாகவுள்ளது. மேலும், இந்த விடயம் நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 11.2 இன் கீழ் வெளிப்படுத்தப் பட்டிருந்தது. எவ்வாறாயினும் நிதிக்கருவிகள் மீதான இலங்கை கணக்கீட்டு நியமங்களின்; (SLFRS 09) 5.5 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் முதலீடுகளின் எதிர்பார்க்கப்பட்ட கடன் நட்டங்களை பகுப்பாய்வு செய்த பின்னர் முழுவதற்கும் ஏற்பாடுகள் செய்வதற்கு பதிலாக மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களில் ரூபா 615.28 மில்லியன் கடன் கழிவு ஏற்பாடு மாத்திரமே செய்யப்பட்டிருந்தது.

(இ) 2024 யூன் 27 இல் உறுதிப் படுத்தியிருந்த 2024 இன் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரசபை அதிகாரச்சட்டத்தின் பிரகாரம் தற்போது மீள்கட்டமைப்பு நடைமுறை நிறைவேற்றப்பட்டுள்ளன என அவதானிக்கப்பட்டது. அதிகாரச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பட்டியல் 01 இன் பிரகாரம், பரிந்துரைக்கப்பட்ட மீள்கட்டமைப்பு நடைமுறை பிரகாரம் 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச் சட்டத்தின் கீழ் 12 கம்பனிகள் ஒருங்கிணைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கம்பனியானது இலங்கை மின்சார சபையின் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய நிதியத்தின் செயற்பாடுகளை கையேற்கும் நொக்கில் வடிவமைப்பதற்கும் அத்தகைய சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய நிதியத்தினை பொறுப்பு, நம்பிக்கை மற்றும் முகாமையாக செயற்பட வேண்டியும் உள்ளது. எவ்வாறாயினும், நிதியத்தின் பரிந்துரைக்கப்பட்ட மீள்கட்டமைப்பு தொடர்பில் போதிய வெளிப்படுத்தல்கள் செய்யப்பட்டிருக்கவில்லை.

விடயம் பிரச்சனைகள் மீது வழக்காடுதல் செயற்பாட்டில் உள்ளதுடன் அதற்காக ஏற்பாடு செய்வதற்கு பதிலாக நிதியத்தின் வருடாந்த வருமான கூற்றின் ஊடாக சொல்லப்பட்ட முதலீடுகள் மீது ஏதாவது கடன்கழிவு நட்டங்களிற்கு எதிராக முதலீட்டு ஒதுக்கம் செலவு வைக்கப்பட்டிருந்தது. 2022 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டில் இது ரூபா 2,157.48 மில்லியனாக ஆக இருந்தது.

இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியொழுக வேண்டும்.

ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் இது நிதிக்கூற்றுக்களின் பின்னர் வெளிப்படுத்தப்படும்.

இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியொழுக வேண்டும்.

(ஈ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட குறைபாட்டு வரி அறிக்கை பிரகாரம் 2018/2019 வரி மதிப்பீட்டு ஆண்டிற்காக நிதிய கூட்டு வருமானத்தில் குறைபாட்டு வரி வட்டியாக நிதியத்தால் ரூபா 733.83 மில்லியன் தொகை தீர்ப்பனவு செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நிதியமானது இதனுடன் உடன்பட்டிருக்காததுடன் மீளாய்வாண்டு இறுதி வரையும் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கவில்லை. இருந்த போதிலும் வருமான வரி மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (LKAS 12) 88 ஆம் பிரிவின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் இது வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

வரி மதிப்பீட்டு IRD இன; RAMIS நாளுவரையாக்காமையால் கவனயீனமாக வழங்கப்பட்டிருந்ததுடன் ஆனது இந்த விடயம் முறையாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, PF ஆனது WHT கொடுப்பனவு இல்லாமல் எந்தவொரு வட்டியோ அல்லது தண்டப்பணமோ செலுத்தவதற்கு கடமைப்பட்டிருக்கவில்லை. எனவே, வருமான வரி மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (LKAS 12) 88 ஆம் பிரிவின் பிரகாரம் நிகழ்த்தக்க பொறுப்புக்களின் தன்மையை வெளிப்படுத்துவதற்கு நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கள் இருக்கவில்லை.

இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

(உ) 2022 பெப்ரவரி 01 இல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் நிதியமானது 2022 பெப்ரவரி 15 அல்லது அதற்கு முன்னர் VAT அதிகாரச் சட்டத்தின் 25A ஆம் பிரிவிற்கமைய நிதிச்சேவை வழங்கல்கள் மீதான பெறுமதி சேர் வரிக்காக பதிவதற்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன் VAT அதிகாரச் சட்டத்தின் 25A ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவன் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டவாறு பததலை தவறவிட்டமையானது நிறுத்தப்பட்ட பதிவை செயற்படுத்தவதற்கு கட்டாயப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், நிதியமானது மீளாய்வாண்டு இறுதி வரையும் நிதிச் சேவைகள் வழகல் மீதான VAT இற்காக பதியப்பட்டிருக்காததுடன் இந்த பிரச்சனை மீளாய்வாண்டு இறுதி வரையும் வருமான வரி மீதான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (LKAS 12) 88 ஆம் பிரிவின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான நிதியத்தின் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

,து 2022.02.21 ஆந் திகதிய FM/AFM™/DFM(Tax)/ சேமலாப நிதியம் ஆம் இலக்க கடிதம் மூலம் AFM (TM) ஆல் சிரேஸ்ட பிரதி ஆணையாளருக்கு தொடர்புபடுத்தியிருந்தது. இதற்கு மேல், DFM(PF) ஆல் 2022.04.26 ஆந் திகதிய கடிதம் மூலம் நிதி அமைச்சின் திறைசேரி செயலாளருக்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. எனவே, வருமான வரி மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (LKAS 12) 88 ஆம் பிரிவின் பிரகாரம் நிகழ்த்தக்க பொறுப்புக்களின் தன்மையை வெளிப்படுத்துவதற்கு நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கள் இருக்கவில்லை.

இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

(ஊ) 2020/2021 வரி மதிப்பீட்டின் தொடர்பில் 2024 யூன் 13 இல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம், வரி வீதம் விசேட வரி வீதமாக (14 சதவீதம்) இருக்காததுடன் இது 24 சத வீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டுமென நிதியமானது அறிவித்திருந்தது. நிதியம் விசேட முதலீட்டிற்காக விசேட அனுமதி

சொல்லப்பட்ட கடிதத்திற்கான பதிலில் CEB சேமலாப நிதிய அலுவலகம் 2024 யூன் 16 இல் உதவி ஆணையாளர் - வரி செலுத்துவோர் அலுவலக நிதி 2 உடன் நேர்முக பரீட்சைக்காக அழைத்திருந்ததுடன் அதன் பின்னர், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் தகவல்கள்

இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

வைத்திருந்ததுடன் 2011 மே 06 இன் 1704/18 ஆம் இலக்க விசேட வர்த்தமாணி மற்றும் 2021 யூன் 14 இன் 2232/6 ஆம் இலக்க வர்த்தமாணி என்பவற்றின் வேண்டுகையை நிறைவேற்றியிருக்கவில்லை. எவ்வாறாயினும், இந்த தகராறு மீளாய்வாண்டு இறுதி வரையும் தீர்க்கப்பட்டிருக்காததுடன் தகராறு வருமான வரி மீதான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (LKAS 12) 88 ஆம் பிரிவின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான நிதியத்தின் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

எதுவும் அனுப்பப் பட்டிருக்கவில்லை. மேலும், இலங்கையில் தனியார் ஊழியர் சேமலாப நிதியம் அத்தகையவாறு வரி வீதம் 24 சதவீதம் சாட்டுதல் செய்யப்பட்டிருந்தது. எனவே, வருமான வரி மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (LKAS 12) 88 ஆம் பிரிவின் பிரகாரம் நிகழ்த்தக்க பொறுப்புக்களின் தன்மையை வெளிப்படுத்துவதற்கு நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கள் இருக்கவில்லை.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
உறுப்பினர்களால் மாதாந்த கடன் தவணைப்பணம் செலுத்தாமையால் நிதியத்தின் நிதிக்கூற்றுக்களில் ஊழியர்களிடமிருந்து பெறவேண்டிய ரூபா 83.7 மில்லியன் தொகையான கடன் வட்டி கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. இதன்படி, கடன் வட்டி வருமானம் மற்றும் பெறவேண்டிய கடன் வட்டி அதே தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.	சம்பளமற்ற விடுமுறையின் கீழ் வெளிநாடு சென்றிருந்த அந்த உறுப்பினர்கள் அவர்களுடைய பிரிவு தலைவருக்கு எவ்வித அறிவித்தலும் இல்லாமல் CEB இற்கு திரும்பியிருந்த ஊழியரிடமிருந்து பெறவேண்டிய கடன் தவணைப் பண்களை இந்த தொகை பிரதிநிதித்தப் படுத்துகின்றது. அந்த மீதிகள் ஊருடில் கடமையாற்றியதற்காக அல்லது ஓய்வுபெற்ற/ இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் அறிக்கையிடும் பொது அறவிடப்பட வேண்டும். இந்த தொகை அந்த மீதிகளின் அறவீட்டுத் தன்மை தற்போது முக்கிய மற்றிருந்தமையால் அக்காலப் பகுதியின் பொது வருமானமாக அனுமதிக்கப்பட்டிருக்காததுடன் அந்த உறுப்பினர்களின் சேமலாப நிதிய மீதி இன்னமும் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.	நிதியத்திற்கு கிடைக்க வேண்டிய வட்டி வருமானத்தை கவனத்திற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டியவை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
நீக்கப்பட்ட மற்றும் பதவி வறிதாக்கப்பட்ட உறுப்பினர்களின் தீர்க்கப்படாத மதி காரணமாக மீளாய்வாண்டு இறுதியில் 4 ஆண்டுகளிற்கு மேலாக உறுப்பினர்களின்	செயற்பாடற்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்ட கடன்கள் எங்களுடைய கணக்கேடுகளில் பதியப்பட்டுள்ளதுடன்	ஆளுகை சபையிடமிருந்து தீர்மானம் பெற்ற பின்னர், செயற்பாடற்ற உறுப்பினர்களின்

மீதிகளிற்கு எதிராக வழங்கப்பட்ட கடன்களிற்கு 125 செயற்பாடற்ற உறுப்பினர்களிடமிருந்து ரூபா 16.1 மில்லியன் தொகை பெற வேண்டியிருந்தது. அந்த தொகையில் 32 செயற்பாடற்ற உறுப்பினர்களிற்கு சொந்தமான ரூபா 8.3 மில்லியன் தொகை மற்றும் 86 செயற்பாடற்ற உறுப்பினர்களிற்கு சொந்தமான ரூபா 2.4 மில்லியன் முறையே 8 ஆண்டுகள் மற்றும் 32 ஆண்டுகளிற்கு மேலாக பெறவேண்டியிருந்தது.

செயற்பாடற்ற உறுப்பினர்களின் இறுதி தீர்ப்பனை செய்வதற்கு தீர்ப்பனைவு காலத்தில் தெளிவாக்கப்பட வேண்டும்

நீண்டகால கடன் மீதிகளை தீர்ப்பனைவு செய்வதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.2 செலுத்த வேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) உரிய உறுப்பினர்களின் மீதிகளை விடுவிப்பதற்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்காமையால் மீளாய்வாண்டு இறுதியில் 4 ஆண்டுகளிற்கு மேலாக 580 நீக்கப்பட்ட உறுப்பினர்களிற்கு சொந்தமான ரூபா 98.8 மில்லியன் தொகை செலுத்த வேண்டியிருந்தது. அவற்றில் 305 நீக்கப்பட்ட உறுப்பினர்களிற்கு சொந்தமான ரூபா 53.6 மில்லியன் தொகை மற்றும் 124 நீக்கப்பட்ட உறுப்பினர்களிற்கு சொந்தமான ரூபா 1.9 மில்லியன் தொகை முறையே 8 ஆண்டுகள் மற்றும் 32 ஆண்டுகளிற்கு மேலாக செலுத்த வேண்டியிருந்தது.

(ஆ) 305 பதவி வறிதாக்கப்பட்ட உறுப்பினர்களிற்கு சொந்தமான ரூபா 5.1 மில்லியன் மொத்த தொகை மீளாய்வாண்டு இறுதியில் 7 ஆண்டுகளிற்கு மேலாக செலுத்த வேண்டியிருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

இந்த மீதிகள் உரிய உறுப்பினர்களின் மீதிகளை விடுவிப்பதற்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்காமையால் நிதியத்தின் நிதிக் கூற்றுக்களில் பொய்யாக உள்ளது. ஆகவே, அந்த மீதிகள் இன்னமும் நிதியத்தின் பொறுப்பாக உள்ளமையால் பதிவழிக்க முடியாதுள்ளது.

இது நீதி தீர்ப்பனைவுகள் தீர்ப்பனைவு செய்யப்படும் நேரம் தெளிவாக்கப்படும்.

பரிந்துரைகள்

ஆளுகை சபையிடமிருந்து தீர்மானம் பெற்ற பின்னர், நீண்ட காலம் நிலுவையாகவிருக்கின்ற உறுப்பினர்களின் மீதிகளை தீர்ப்பனைவு செய்வதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆளுகை சபையிடமிருந்து தீர்மானம் பெற்ற பின்னர், நீண்ட காலம் நிலுவையாகவிருக்கின்ற உறுப்பினர்களின் மீதிகளை தீர்ப்பனைவு செய்வதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் போன்றவற்றிற்கான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) ஊழியர் சேமலாப நிதிய பிரமாணங்கள் (i) விதி11 (i) மற்றும் (ii)	<p>ஒவ்வொரு உறுப்பினர் மற்றும் ஊழியரினதும் ஊழியருடைய சம்பளங்கள் அல்லது கூலிகளிலிருந்து முறையே 10 சதவீதம் மற்றும் 15 சதவீதம் நிதியத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அதிகாரச் சட்டத்தின் 04 ஆம் விதியின் பிரகாரம், சம்பளங்கள் மற்றும் கூலிகள் சகல ஏனைய வேதனங்கள், கொடுப்பனவுகள், மற்றும் படிகள் போன்றன தவிர்த்து அடிப்படை சம்பளம் மற்றும் அடிப்படை கூலியை கருதுகின்றது. எவ்வாறாயினும், இந்த ஏற்பாட்டிற்கு முரணாக நிதியத்திற்கான பங்களிப்பின் கணிப்பீட்டில் CEB ஆனது அடிப்படை சம்பளத்திலிருந்து எக்ஸ்சோடி படிகள், பட்ட பின்படிப்பு படிகள்/ பகுதியளவு தொழில்சார் படிகள் என்பவற்றில் உயர்ந்த படிகளை கருத்திற்கொண்டிருந்தது.</p>	<p>ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பை கருத்திற் கொள்கையில் 2007 ஒக்தோபர் 23 ஆந் திகதிய DGM(P)/Policy/GS(1)/18 1 ஆம் இலக்க ஆளணிச் சுற்றறிக்கைக்கு அமைய உயர்ந்த படிகள் திரண்ட சம்பளத்திலிருந்து ஒரு பகுதி கருத்திற் கொள்ளப்பட்டது.</p>	<p>சேமலாப நிதிய பிரமாணங்களுடன் இணங்கியொழுக வேண்டும்.</p>
(ii) விதி 22	<p>i. இந்த ஏற்பாடுகளிற்கு முரணாக 2024 சனவரி 01 இலிருந்து நிறுத்தி வைத்த உழைப்புகள் மற்றும் மீளாயாண்டிற்கான பரிசோதனைக் கிரயம் மற்றும் வரி கழித்த பின்னரே ரூபா 11.89 மில்லியன் தேறிய இலாபம் எந்தவொரு ஒதுக்கங்களோ அல்லது</p>	<p>பங்கிலாபம் கணிப்பீடு ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மற்றும் நிதியத்திற்கு சாட்டுதல் செய்யக்கூடிய செலவுகள் கழித்த பின்னர் முறைப்படி செய்யப்பட்டிருந்தது.</p>	<p>சேமலாப நிதிய பிரமாணங்களுடன் இணங்கியொழுக வேண்டும்.</p>

ஏற்பாடுகளோ
உருவாக்காமல்
உறுப்பினர்களிற்கிடையில்
முழுமையாக பங்கீடு
செய்யப்பட்டிருந்தது.

ii. இந்த ஏற்பாட்டிற்கு
முரணாக, பங்கிலாபங்கள்
உறுப்பினர்களுடைய
முனையை ஆண்டு
ஆண்டு இறுதியில்
இருக்கின்ற
உறுப்பினர்களுடைய செலவு
மீதிகளிற்கு பதிலாக
மீளாய்வாண்டு இறுதியில்
இருக்கின்ற
உறுப்பினர்களுடைய
செலவு மீதிகளின்
அடிப்படையில் பங்கீடு
செய்யப்பட்டிருந்தது.

பங்கிலாபம் ஓய்வு
பெற்றிருந்த
உறுப்பினர்களின் கடைசி
ஆண்டினுடைய
பங்களிப்பிற்காக திரட்டப்
பட்டிருக்கவில்லை
ஆகவே, விதி இல. 22
இல் வழங்கப்பட்ட
அறிவுத்தல்களுடன்
இணங்கியுள்ளது.

சேமலாப நிதிய
பிரமாணங்களுடன்
இணங்கியொழுக
வேண்டும்..

(iii) விதி 31

காலத்திற்கு காலம்
சபையின் தீர்மானங்களால்
இலங்கை மின்சார
சபைக்காக சட்ட ரீதியாக
விதிகளிற்கான திருத்தங்கள்
செய்யப்பட வேண்டியதுடன்
திருத்தம், வகுதி,
மாற்றத்திற்கு உட்படுத்தல்
அடையாளமில் அல்லது
அவற்றில் ஏதாவது
என்பதற்கான காலத்தில்
தொழில் ஆணையாளர்
மற்றும் உள்நாட்டு
இறைவரி ஆணையாளர்
என்பவற்றின் அனுமதிக்கு
உட்படுத்தல் என்பன.
எவ்வாறாயினும், சபையின்
அனுமதி இல்லாமல்
தொழில் ஆணையாளர்
மற்றும் உள்நாட்டு
இறைவரி ஆணையாளர்
முகாமைத்தவ குழுவின
அதிகாரம் மற்றும்
கடமைகள் தொடர்பில்
விதிகள் வர்த்தமாண
அறிவித்தல் ஊடாக
சேமலாப நிதிய
பிரமாணங்கள் 2003 இற்கு
திருத்தங்களை
வெளியிட்டிருக்கவில்லை.
நிதியத்தால் முதலீட்டு
அதிகாரங்கள்

2003 திசம்பர் 31 ஆந்
திகதிய 1321/18 ஆம்
இலக்க அதிவிசேட
வர்த்தமாணி அறிவித்தலின்
15(i) ஆம் உட்ப்
பிரிவின்கமைய நிதியத்தின்
முகாமைத்தவ குழுவின்கு
ஒப்படைக்கப்பட்ட
அதிகாரங்களின் கீழ் அந்த
மாற்றங்கள்
செய்யப்பட்டிருந்தது.

சேமலாப நிதிய
பிரமாணங்களுடன்
இணங்கியொழுக
வேண்டும்..

திருத்தப்பட்டிருந்ததுடன்
இதன்படி அவற்றினை
செயற்படுத்தப்பட்டது.
மேலும், ரூபா 64.1
மில்லியன் மொத்தமான 64
கல்விக் கடன்கள், ரூபா
6,618.3 மில்லியன்
மொத்தமான 4945 ஆதனக்
கடன்கள் என்பன விதிகளில்
குறிப்பிடப்பட்ட
ஏற்பாடுகளிற்கு முரணாக
மீளாய்வாண்டின் போது
வழங்கப்பட்டிருந்தது.

(ஆ) 2022 ஆகஸ்ட் 22
ஆந திகதிய PED
05/2022 ஆம்
இலக்க பொது
முயற்ிகள்
சுற்றறிக்கையின்
3.7 ஆம் பிரிவு

சம்பளமற்ற விடுமுறை
காலப்பகுதியின் பொது
அவற்றினுடைய திருப்பிச்
செலுத்துதல்கள் தொடர்பில்
நிதியத்தால்
ஊழியர்களுடன் சட்ட
உடன்படிக்கை எதுவும்
இல்லாமல் அடையப்
பட்டிருக்கவில்லை. அதற்கு
பதிலாக, வெளிநாட்டில்
வேலைக்கமர்த்தியதற்காக
சம்பளமற்ற விடுமுறை
வழங்கப்பட்டிருந்த
அத்தகைய
உறுப்பினர்களால் மாதந்த
கடன் தவணைப்
பணங்களை தீர்ப்பதற்காக
நிலையான கட்டளைகள்
சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், மாதிரி
கணக்காய்வு செவ்வையின்
பிரகாரம்,
உடன்பட்டவாறு நிலையான
கட்டளை ஊடாக
கழிக்கப்பட வேண்டுமென
நிதிகளை 81 ஊழியர்கள்
அனுப்பியிருக்காததுடன் ஒரு
ஆண்டிற்கு மேலாக
நிலுவையாக இருக்கின்ற
ரூபா 27 மில்லியன்
தொகையான
அவர்களுடைய கடன்
தவணைப்பணங்கள்
இருந்தது எனவும்
அவதானிக்கப்பட்டது.

சம்பளமற்ற விடுமுறையிலுள்ள சகல
ஊழியர்களும் சகல
அவர்களுடைய
சம்பளமற்ற விடுமுறை
காலத்தின் போது
அவர்களுடைய மாதாந்த
கடன் தவணைப்
பணங்களை திருப்பிச்
செலுத்துவதற்கு
நிலையான கட்டளை
சமர்ப்பிப்பதற்கு
வேண்டப்பட்டிருந்தது. இது
சில உறுப்பினர்களால்
காட்டாயமாக
வேண்டப்பட்ட போதிலும்
உடன்பட்டவாறு
அவர்களுடைய
அறவீடுகள்
அனுப்பப்பட்டிருக்கவில்லை.
அந்த மீதிகள் ஊநாடி இல்
கடமையாற்றியதற்காக
அவர்கள்
அறிக்கையிட்டிருந்தும்
மிகைக் கட்டணங்களுடன்
அறவிடப்பட வேண்டும்.
அத்தகைய ஊழியர்களின்
உரிய கொடுப்பனவுப்
பிரிவு அறவிடப்
படாமையை ஏற்கனவே
அறிவித்திருந்தது.

அவர்களுடைய
சம்பளமற்ற
விடுமுறை
காலத்தின் போதான
திருப்பிச் செலுத்த
திட்டம் தொடர்பில்
ஊழியர்களுடன்
சட்ட
உடன்படிக்கைகள்
கைச்சாத்திடுவதற்கு
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான சேமலாப நிதியத்தின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 13,163.86 மில்லியன் இலாபமாக இருந்ததுடன் நேரொத்த முன்னைய ஆண்டிற்கான நேரொத்த இலாபம் ரூபா 15,580.82 மில்லியனாகும் ஆகவே, நிதிசார் விளைவுகளின் ரூபா 2,416.96 மில்லியன் தொகையான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் போது ரூபா 2,413.7 மில்லியனால் வட்டி வருமானங்களின் குறைவே வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாக இருந்தன.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வானது அதிகரிப்பு அல்லது வீழ்ச்சி சதவீதமாக பின்வருமாறுள்ளன.

வருமானம் / செலவினம்	2024	2023	அதிகரிப்பு /(வீழ்ச்சி)	சதவீதம்
	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	%
வட்டி வருமானம்	13,152	15,566	(2,414)	(15.5)
ஏனைய வருமானம்	25	28	(3)	(11)
வருமான வரி	1,273	2,286	(1,013)	(44)

2.3 விகிதப் பகுப்பாய்வு

சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம், மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டுகளிற்கான நிதியத்தின் சில முக்கியமான தகவல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

விகிதம்	2024 %	2023 %
தேறிய இலாப வீதம் (PAT)	90.24	85.26
சராசரி முதலீடு மீதான வருமான வீதம்	18.2	23.39
உறுப்பினர் மீதிகள் மீதான வருமான வீதம்	11.48	14.38
முடிவுறுத்தில் உறுப்பினர் மீதான பங்கிலாப வெளிப்படுத்தல் வீதம்	12.71	16.12

சராசரி முதலீடு மீதான வருமான வீதம், உறுப்பினர் மீதிகள் மீதான வருமான வீதம் மற்றும் முடிவுறுத்தில் உறுப்பினர் மீதான பங்கிலாப வெளிப்படுத்தல் வீதம் என்பன ஆண்டின் போது முதலீடுகள் மீதான வட்டி வீதம் வீழ்ச்சியடைந்தமையால் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்திருந்தது. எவ்வாறாயினும், ஆண்டிற்கான தேறிய இலாப வீதம் 44 சதவீதத்தல் வருமான வரிச் செலவினத்தில் வீழ்ச்சி காரணமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் பொது 5 சதவீதத்தல் அதிகரித்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையீனங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் என்ரஸ் செக்ரூட்டீஸ் PLC இன; (ESP) ஊடாக மூன்று திறைசேரி முறிகளில் ரூபா 2.3 பில்லியன் முதலீடு செய்யப்பட்டிருந்ததுடன் முதலீடுகள் தொடர்பான முறிகள் இலங்கை மத்திய வங்கி வைப்பு முறைமையில் நிதியத்தின் பெயரில் இருக்கவில்லை என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிப்பட்டது. எவ்வாறாயினும், அந்நேரத்தில் அவர்களுடைய தவறிற்காக நிதியத்தில் சேவையாற்றிய பொறுப்பான உத்தியோகத்தரை அடையாளம் காண்பதற்கு அந்நேரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காததுடன் அவர்கள் இலங்கை மின்சார சபையிடமிருந்து ஓய்வுபெற்றுச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்படி, இலங்கை மின்சார சபை 2015 திசெம்பர் 09 இல் ESP இற்கு எதிராக நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு (FCID) முறைப்பாடு பதிந்திருந்ததுடன் FCID ஆனது ESP இற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும், இலங்கை மின்சார சபை முகப்பெறுமதி மற்றும் தவறவிட்ட கூப்பன் வட்டியை அறவிடுவதற்கு ESP இற்கு எதிராக 2018 இல் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முதிர்வடைந்த முதலீடுகளின் முகப்பெறுமதி மற்றும் தவறவிட்ட கூப்பன் வட்டி ரூபா 2.8 பில்லியனாக இருந்ததுடன் இரண்டு வழக்குகளும் வழக்காடப்படுகின்றன.

முகாமைத்துவத்தின் கருத்துரை

இலங்கை மின்சார சபை சேமலாக நிதியம் சொல்லப்பட்ட முதலீட்டிற்காக முகப்பெறுமதி மற்றும் அவற்றின் மீதான தவறவிட்ட கூப்பன் வட்டியை அறவிடுவதற்கு கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தின் என்ரஸ் செக்ரூட்டீஸ் PLC இற்கு எதிராக சிவில் வழக்கு தொடுத்திருந்தது. மேலும் கொழும்பின் வர்த்தகப் உயர் நீதிமன்றம் என்ரஸ் செக்ரூட்டீஸ் PLC இற்கு வழங்கியிருந்ததுடன் SJMS இணைப்பாளர்களிற்காக கணக்கொழிப்பாளர் நியமிக்கப்பட்டிருந்தார் CEB ஆனது CHC/83/2021/CO ஆம் இலக்க வழக்காடுதல் கொழும்பு வர்த்தக உயர் நீதி மன்றத்தினால் தொடங்கப்பட்ட கணக்கொழிப்பு நடைமுறைக்காக பங்களிப்பதற்கு 2025 மார்ச் 10 இல் ஆலோசனையொன்றை சமர்ப்பித்திருந்தது.

பரிந்துரைகள்

- (i) எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வகளை தவிர்ப்பதற்கு முறையான உள்ளக கட்டுப்பாட்டை உறுத்திப்படுத்த வேண்டும்.
- (ii) ஏற்பட்ட நட்டத்தை அறவிடுவதற்கு சகல நியாயமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தமையை உறுதிப்படுத்த வேண்டும்.
- (iii) உத்தியோகத்தர்களின் தவறுகளிற்காக பொறுப்புடைய எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.